

**The Singareni Collieries Company Limited**  
(A Government Company)  
Regd. Office: KOTHAGUDEM-507101, Telangana.

**E-PROCUREMENT TENDER NOTICE**

Tenders have been published for the following Services / Material Procurement through e-procurement platform. For details, please visit <https://tender.telangana.gov.in> or <http://www.scolimines.com>

**NIT/Enquiry No. - Description / Subject - Last date and time for Submission of bid(s)**

**E092400081** - Procurement of Insulators on rate contract basis for a period of two years - **11.07.2024 - 17.00 Hrs.**

**E022400099** - Procurement of Non-Proprietary spares for Komatsu Make equipment under RC for a period of 1 years - **11.07.2024 - 17.00 Hrs.**

**E172400098** - CAMC for 77 Nos. of CANON make Printers for a period of 3 years - **12.07.2024 - 17.00 Hrs.**

**E022400105** - Procurement of Pick Holders for Feeder Breakers under Rate Contract for a period of 2 years - **12.07.2024 - 17.00 Hrs.**

**E032400079** - Refilling of Medical Gas Cylinders for use at SCCL Hospitals on rate contract basis for a period of 2 years - **15.07.2024 - 17.00 Hrs.**

**E122400107** - Procurement of Flight bars for 500TPH Feeder Breakers on RC for a period of 2 years - **15.07.2024 - 17.00 Hrs.**

**E142400104** - Transportation of Coal from SRP Group of mines to SRP OC sidings and SRP CHP on weight basis for a period of 2 years - **16.07.2024 - 15.00 Hrs.**

**E112400108** - Drilling, Excavation, Loading, Transportation, Dumping, Spreading & Levelling, Etc., of 435.74 LBCM of IN-SITU OB (which includes 2.40 LBCM of Top Soil, 2.40 LBCM of Sub Soil, 408.198 LBCM of Hard OB & 22.742 LBCM of Coal), Excavation of 15.022 LBCM of IN-SITU OB with Ripper shovel, Re-Handling of 24.510 LCM of Loose Top Soil and Re-Handling of 5.00 LCM of Loose OB with Conventional Equipment and additional works viz., 1000 Shovel Hours, 500 Dozer Hours & 3.36,000 RMT of Drilling at KTK Opencast-II Project, Bhupalipalli area during a period of 36 Months - **16.07.2024 - 15.00 Hrs.**

**E042400112** - Procurement of Fuchs make HFB 68 (Fire resistant) Hydraulic Oil on RC Basis for one year period on specific make basis from Manufacturers or their authorized dealers for use on SDLs working in UG Mines of SCCL through Open enquiry-Tender cum e-reverse auction - Critical mode - **18.07.2024 - 17.00 Hrs.**

**NIT/Enquiry No. - Description/ Subject/ Estimated Contract Value - Last date and time.**

**CW/RD/-34/2024-25** - Miscellaneous civil works to existing MRS office to shift existing MRS office to Rear portion and to convert front portion into proposed GM office, Kothagudem Area, Bhadradi Kothagudem District, Telangana State. **Rs.26,39,704/- - 09.07.2024 - 04.30 P.M.**

**RG2/CV/LT-729/2024-25** - Maintenance of filter beds near GDK-TLEP and water supply pipe lines, clearing of over head tanks and supply of water supply maintenance material for OCP CHP and OCP'S Stores for the year 2024-25 and 2025-26 at RG-II area, Godavarkhani, Dist. Peddapalli, TS. **Rs.31,27,384/- - 11.07.2024 - 04.30 P.M.**

**PR/2024-25/ADVT/MP/CVL/KGM/RG1/RG2/19**

**R.O. No.: 141-PP/CL-AGENCY/ADVT/1/2024-25**

**GM (MP)**

**DGM (Civil)/RG2**

**Nahar SPINNING MILLS LIMITED**  
CIN: L17115PB1980PLC004341  
Regd. Office: 373, Industrial Area-A, Ludhiana-141003  
Phone : 0161-2600701-705, Fax : 0161-2222942  
E-mail : secsm@ownmahar.com, Website : www.ownmahar.com

**NOTICE TO SHAREHOLDERS**

Notice is hereby given to the Shareholders of the Company pursuant to the provisions of Section 124(6) of the Companies Act, 2013 ("the Act") read with the Investor Education and Protection Fund Authority (Accounting, Audit, Transfer and Refund) Rules, 2016 ("the Rules") as amended from time to time that all shares in respect of which, the dividend has not been encashed/claimed by the shareholders for 7 (seven) consecutive years shall be transferred to the demat account of Investor Education and Protection Fund (IEPF) Authority. In compliance to the requirements set out in the Act and the Rules, the Company has already dispatched the communication individually to the concerned shareholders at their registered addresses by post or email (whose email ids are available), whose equity shares are liable to be transferred to IEPF under the Rules and requesting them to claim the dividend by 31st August, 2024. The Company has also uploaded the complete details of such shareholders and shares due for transfer to the IEPF account on its website at the link: [http://www.ownmahar.com/spinning/pdf/pertaining\\_to\\_fy\\_2016-17.txt](http://www.ownmahar.com/spinning/pdf/pertaining_to_fy_2016-17.txt). Shareholders are requested to refer to the link to verify the details of unclaimed dividends and the shares that are due to be transferred to the IEPF.

Notice is also hereby given to all such shareholder(s) to forward the requisite documents as mentioned in the aforesaid communication to the Company or Registrar and Transfer Agent: M/s. Alankit Assignments Limited, Unit: Nahar Spinning Mills Ltd., Alankit House, 4E/2, Jhandewalan Extension, New Delhi-110055, on or before 31st August, 2024 with a request for claiming the unpaid dividend for the financial year 2016-17 onwards so that the shares are not transferred to IEPF. Shareholders are requested to note that in case no communication is received, the equity shares in respect of which the dividend remains unclaimed, shall be transferred by the Company to IEPF Authority as per IEPF Rules, without any further notice to the shareholders.

The shareholders may please note that the details uploaded by the Company on its website shall be deemed adequate notice in respect of issue of the duplicate share certificate(s) by the Company for the purpose of transfer of physical share(s) to the IEPF Authority.

Please note that, both the unclaimed dividend and the shares transferred to the IEPF including all the benefits accruing on such shares, if any, can be claimed back from the IEPF Authority, after following the procedure prescribed by the Rules by making an application electronically (Form IEPF-S). Shareholders can also refer to the details available on [www.iepf.gov.in](http://www.iepf.gov.in) in this regard. No claim shall lie against the Company with respect to the unclaimed dividends and shares transferred to the IEPF Authority pursuant to the Rules.

In case shareholders have any query on the subject matter and the Rules, they may contact the Compliance Officer at 0161-5066255 or write an email at: secsm@ownmahar.com or Company's Registrar and Transfer Agent at Tel. 011-42541234, e-mail: rta@alankit.com.

**For Nahar Spinning Mills Limited**  
Sd/-  
Brij Sharma  
Company Secretary & Compliance Officer

Place: Ludhiana  
Dated : 02.07.2024

**JANA SMALL FINANCE BANK**  
(A scheduled commercial bank)  
Registered Office: The Fairway, Ground & First Floor, Survey No.10/1, 11/2 & 12/2B, Off Domlur, Koramangla Inner Ring Road, Next to EGL Business Park, Challaghatta, Bangalore-560071.

**NOTICE OF SALE THROUGH PRIVATE TREATY**

**SALE OF IMMOVABLE ASSETS CHARGED TO THE BANK UNDER THE SECURITISATION AND RECONSTRUCTION OF FINANCIAL ASSETS AND ENFORCEMENT OF SECURITY INTEREST ACT 2002. (SARFAESI ACT)**

The undersigned as Authorized Officer of Jana Small Finance Bank Ltd, has taken over Physical Possession of the schedule property under the SARFAESI Act. The Authorized Officer of M/s. Jana Small Finance Bank Ltd, had already conducted multiple public auctions for selling the property, but they turned out to be unsuccessful as no bids were received. Hence please be informed that if the total outstanding dues in the aforesaid loan account are not paid within Fifteen (15) Days from the date of this publication of this notice, then the Authorized officer will proceed for sale via private treaty of the property as stated below.

Public at large is informed that the secured property as mentioned in the Schedule are available for sale through Private Treaty, as per the terms agreeable to the Bank for realization of Bank's dues on "AS IS WHERE IS BASIS" and "AS IS WHAT IS BASIS".

**Standard terms & conditions for sale of property through Private Treaty are as under:**

1. Sale through Private Treaty will be on "AS IS WHERE IS BASIS" and "AS IS WHAT IS BASIS".
2. The purchaser will be required to deposit 100% of the sale consideration on the expiry of publication of this notice.
3. In case of non-acceptance of offer of purchase by the Bank, the amount if any paid along with the application will be refunded without any interest with in the stipulated time.
4. The purchaser should conduct due diligence on all aspects related to the property (under sale through private treaty) to his satisfaction. The purchaser shall not be entitled to make any claim against the Authorized Officer / Secured Creditor in this regard at a later date.
5. The Bank reserves the right to reject any offer of purchase without assigning any reason.
6. The purchaser has to bear all stamp duty, registration fee, and other expenses, taxes, duties, society dues in respect of purchase of the property.
7. Sale shall be in accordance with the provisions of SARFAESI Act / Rules.

Sr. No.	Loan Account Number	Name of Borrower/Co-borrowers	Amount as per 13(2) Demand Notice under SARFAESI Act.	Reserve price for private treaty
1	30458650002970	1. M/s. VAK Traders, Rep by its Prop Mrs.V.Nalini, D.No.12, Narayanan Street, Anna Salai, Rasipuram, Salem-637408. 2. Mrs.V.Nalini, W/o.Vajravel, D.No.12, Narayanan Street, Anna Salai, Rasipuram, Salem-637408. Also at: Mrs. V. Nalini W/o. Vajravel, D.No.68, Kangai Mariamman Nagar, Seelanaickenpatti, Dasinayakanpatti, Salem-636201. 3. Mr. V. Sathishkumar, S/o.Vajravel, D.No.12, Narayanan Street, Anna Salai, Rasipuram, Salem-637408. Also at: Mr.V.Sathishkumar, S/o. Vajravel, D.No.68, Kangai Mariamman Nagar, Seelanaickenpatti, Dasinayakanpatti, Salem-636201.	Rs.58,32,322/- (Rupees Fifty Eight Lakh Thirty Two Thousand Three Hundred and Twenty Two Only) as of 04-10-2021	Rs. 17,00,000/- (Rupees Seventeen Lakhs only)

**Details of Secured Assets:** In Salem District, Salem East R.D., Dadagapatty Sub R.D., Salem Taluk, Seekanaickenpatty Village S.No.23/2B, Punja acre 6.78 Asst Rs.5.11, out of this part of land patta No.529, as per the Re-survey No.23/36, Punja Hect, 1.18.0, Asst Rs.6.55 out of this a land is related to this description. The boundaries and the measurements for the land are: East of Plot No. 37 and property belonged to Manimekhalai; West of 15 feet North-South Road; North of land sold by Subramani; South of a building belonged to Arumugam; Within the above are measuring East-West North side 30 feet; Southern side 30 feet; North-South Eastern sides 12 feet; Western side 12 feet; totalling 360 sq of land and with all pathway rights annexed thereto: The above property situated within the limit of Salem Corporation. As per the re survey number for the above described property is Rs.S.No.23/36A.

The aforesaid Borrower/s/Co-borrower's attention is invited to provisions of section 13(8) of SARFAESI Act for redemption of secured assets mentioned herein above by tendering the aforementioned outstanding dues together with all costs, charges and expenses incurred by the bank before the sale of secured assets.

**Correspondence Address: Mr.Durai Murugan S. Mob. No. 9841638849, Email: [durai.murugan@janabank.com](mailto:durai.murugan@janabank.com); & Mr. Ranjan Naik, Mob No. 9590858249, Email: [ranjan.naik@janabank.com](mailto:ranjan.naik@janabank.com); Jana Small Finance Bank Ltd., Branch Office Address No. No.259/4/129, Saradha College Road, Opp to Anna Salai, Alagapuram, Swarnapuri, Salem-636016.**

Date: 03-07-2024, Place: Salem

Sd/- Authorized Officer, Jana Small Finance Bank Limited

**POSSESSION NOTICE**

Whereas, the authorized officer of Jana Small Finance Bank Limited (Formerly known as Janalakshmi Financial Services Limited), under the Securitization And Reconstruction of Financial Assets And Enforcement Of Security Interest Act, 2002 and in exercise of powers conferred under section 13 (2) read with rule 3 of the Security Interest (Enforcement) Rules 2002 issued demand notices to the borrower(s)/ Co-borrower(s) calling upon the borrowers to repay the amount mentioned against the respective names together with interest thereon at the applicable rates as mentioned in the said notices within 60 days from the receipt of the said notices, along with future interest as applicable incidental expenses, costs, charges etc. incurred till the date of payment and/or realisation.

Sr. No.	Loan No.	Borrower/ Co-borrower/ Guarantor/ Mortgagee	13(2) Notice Date/ Outstanding Due (in Rs.) as on	Date/ Time & Type of Possession
1	46029420000352 46029410000218 & 46029430000402	1) Mr. Arul Mariappan B, S/o. Basker, 2) Mrs. Jeyalakshmi B, W/o. Basker, 3) Mr. Basker A, S/o. Arumuga Nadar	24/04/2024 Rs.11,44,730.80 as on 22-04-2024	01-07-2024 12.10 P.M. Symbolic Possession
<b>Schedule of the Property:</b> Tirunelveli Registration District, Tirunelveli Joint II Sub Registrar Office, Vacant site to the extent of 708 Sq.ft. = 65.77 sq.meter, in Natham S.No.50 part, as per New Sub Division Natham S.No.86/28, Thulukakulam Village Panchayat Board, Tirunelveli Taluk, Tirunelveli District. <b>Bounded by:</b> North: Site belong to Duraisamy Nadar, <b>South:</b> Site belong S. Nalayarim Muthu Thevar, <b>East:</b> North South Street, <b>West:</b> Site belong to Pappathi @ Essakiammal. <b>Measuring:</b> North West: 14, ¼ Ft on the North, East West: 14, ¾ Ft on the South, North South: 48 Ft on the West, North South: 48 Ft on the East.				
2	31699430001081 & 31699420000740	1) Mr. Thirupathi Padaiya Gounder, S/o. Padaiya Gounder, 2) Mrs. Nagarathinam T, W/o. Thirupathi Padaiya Gounder	20/04/2024 Rs.16,31,000.40 as on 14-04-2024	01-07-2024 04.25 P.M. Symbolic Possession
<b>Schedule of the Property:</b> Dindigul Registration District, Dindigul Joint No.2, Sub Registration District, Dindigul West Taluk, Agaram Village, Plot No.20 comprised in Old S.No.2258/3, New S.No.2258/3A/1A, measuring East-West 30 feet on both sides, North-South 40 Feet on both sides in all measuring 1200 Sq.ft, along with the building constructed in it <b>Bounded on:</b> <b>South:</b> Plot No.23, <b>North:</b> 20 ft wide East-West Road, <b>West:</b> Plot No.21, <b>East:</b> Plot No.19. At present the land measuring East-West 30 feet on both sides, North-South 40 Feet on both sides in all measuring 1200 Sq.ft land with constructed house.				

Whereas, the Borrower/s/ Co-borrowers/ Guarantor/s/ Mortgagees, mentioned herein above have failed to repay the amounts due, notice is hereby given to the Borrower/s mentioned herein above in particular and to the Public in general that the authorized officer of Jana Small Finance Bank Limited has taken possession of the properties/ secured assets described herein above in exercise of powers conferred on him under section 13 (4) of the said Act read with Rule 8 of the said rules on the dates mentioned above. The Borrower/s/ Co-borrowers/ Guarantor/s/ Mortgagees, mentioned herein above in particular and the Public in general are hereby cautioned not to deal with the aforesaid properties/ Secured Assets and any dealings with the said properties/ Secured Assets will be subject to the charge of Jana Small Finance Bank Limited.

**Place: Tirunelveli & Dindigul**  
**Date: 03.07.2024**

Sd/- Authorized Officer  
For. Jana Small Finance Bank Limited

**JANA SMALL FINANCE BANK**  
(A scheduled commercial bank)  
Registered Office: The Fairway, Ground & First Floor, Survey No.10/1, 11/2 & 12/2B, Off Domlur, Koramangla Inner Ring Road, Next to EGL Business Park, Challaghatta, Bangalore-560071. Branch Office: No.10, Krishna Puram Colony Main Road, Mahatma Gandhi Nagar, Madurai-625014

**State Bank of India**  
CENTRALISED RETAIL ASSET MANAGEMENT CENTRE (CRAMC)  
Nungambakkam, Chennai - 600 006. Telephone : 044-2830 8384, 2830 8387, email : rwcramc.hc@sbilco.co.in

**Publication of Notice regarding possession of property u/s 13(4) of SARFAESI Act 2002**

WHEREAS, The undersigned being the Authorized Officer of the State Bank of India, under the Securitization and Reconstruction of Financial Assets and Enforcement of Security Interest Act, 2002 and in exercise of powers conferred under section 13(12) read with Rule 3 of the Security Interest (Enforcement) Rules 2002, issued a Demand Notice dated 20.03.2024 calling upon the Borrower having SBI Housing Loan A/c No.37478382196 and SBI SURAKSHA A/c No.37550845607 at our MRC Nagar Branch (11732) linked with RACPC MRC Nagar (17193) : (1) Mr. Balamurugan S, (Borrower), S/o Mr. Shanmugam P, (2) Mrs. Sujatha B, (Co-borrower), W/o Mr. Balamurugan S, Residential/CBS Address for both : Old No.11/4, New No.45/5, Naidu Street, Near Ganapathy Avenue, Kottur, Chennai - 600 085, Office Address for SBI No.1 : Emp No.0284, Senior Manager, Logistics & Imports Department, BSH House Hold Appliances Manufacturing Pvt. Ltd., Appliance Park-Chennai, Plot No.S-45, Sipcot Industrial Park, Pillaipakkam, Vengadu Village, Sriperumpudur, Kancheepuram - 602 105, Property Address for both : Flat No.F1, First Floor, Orchids, Plot No.246, Abi Avenue Street, Sai Srivani Nagar Part-1, Singaperumal Koil, Chengalpattu - 603 204, to repay the amount mentioned in the notice being Rs.38,01,297/- (Rupees Thirty eight lakhs one thousand two hundred and ninety seven only) as on 15.03.2024 and interest & expenses thereon, within 60 days from the date of receipt of the said notice.

The Borrower having failed to repay the amount, notice is hereby given to the Borrower and the public in general that the undersigned has taken possession of the property described herein below in exercise of powers conferred on him/her under section 13(4) of the said Act read with Rule 8 of the Security Interest (Enforcement) Rules, 2002 on this the 29th day of June month of the year 2024.

The Borrower in particular and the public in general are hereby cautioned not to deal with the property and any dealings with the property will be subject to the charge of the State Bank of India, for an amount of Rs.39,02,280/- (Rupees Thirty nine lakhs two thousand two hundred and eighty only) as on 25.06.2024 and further interest from 26.06.2024 and costs etc., thereon.

The borrower's attention is invited to provisions of sub-section (8) of section 13 of the Act, in respect of time available, to redeem the secured assets.

**DESCRIPTION OF THE IMMOVABLE PROPERTY**

**Property owned by : Mr. Balamurugan S & Mrs. Sujatha B. SBI Housing Loan A/c No.37478382196 & SBI SURAKSHA A/c No.37550845607. Schedule A (Description of the Total Land) :** All that piece and parcel of vacant land in Plot No.246, in Sai Srivani Nagar Part-I (DTCP Approval No.145/2003) measuring an extent of 2025 Square Feet comprised in Survey No.18/2A situated at Old No.83, New No.60, Sengundram Village, Chengalpattu Taluk, Kanchipuram District, Measuring on the - North by : 69 feet, South by : 30 feet, East by : 30 feet, West by : 30 feet. Bounded on the - North by: Plot Nos. 244 & 245, South by: Plot No.247, East by : 23 feet wide Road, West by : Vacant Land. Situated within the Registration District of Chengalpattu and Sub-Registration District of Chengalpattu-Joint-II within the Maraimalai Nagar Municipality Limit. **Schedule B :** Undivided common share of vacant land 405 Sq.ft., out of total extent of 2025 Sq.ft., more fully described in the Schedule A property. **Schedule C :** Residential Flat No.F1, measuring 903 Sq.ft (Super built up area) on the First Floor excluding UDS 405 Sq.ft., out of 2025 Sq.ft., of the Property situated at Plot No.246 in Sai Srivani Nagar Part-I, (DTCP Approval No.145/2003) building Plan approved Maraimalai Nagar Municipality, comprised in Survey No.18/2A, Patta No.365 of Old No.83, New No.60, Sengundram Village, Chengalpattu Taluk, Kancheepuram District, within the Sub Registration District of Chengalpattu II and Registration District of Chengalpattu.

Date : 29.06.2024  
Place : Chennai

Authorized Officer,  
CRAMC LHO, Chennai.

Personal Finance,  
Monday to Saturday

To book your copy,  
sms reaches  
to 57575 or  
email order@bsmail.in

Business 50 Years of Insight

**Shriram Finance Limited**  
(Earlier known as Shriram City Union Finance Limited).  
Reg. Off.: 14A, Sri Towers, South Phase, Industrial Estate, Guindy, Chennai-600 032;  
Branch Off: No. 13, 3rd Floor, Meenakshi Towers, Rajamannar Street, T Nagar, G N Chetty Road, Chennai 17 Website: [www.shriramfinance.in](http://www.shriramfinance.in)

**DEMAND NOTICE**

Note: "It is informed that "SHRIRAM CITY UNION FINANCE LIMITED" has been amalgamated with "SHRIRAM TRANSPORT FINANCE LIMITED" as per order of NCLT, Chennai. Subsequently the name of "SHRIRAM TRANSPORT FINANCE LIMITED" was changed as "SHRIRAM FINANCE LIMITED" with effect from 30.11.2022 vide Certificate of Incorporation pursuant to change of name dated 30-11-2022."

Whereas the borrowers/co-borrowers/guarantors/ mentioned hereunder had availed the financial assistance from Shriram Finance Ltd (SFL) , we state that despite having availed the financial assistance, the borrowers/guarantors have committed various defaults in repayment of interest and principal amounts as per due dates. The account has been classified as Non Performing Asset in accordance with the directives/guidelines issued by Reserve Bank of India, consequent to the Authorized Officer of Shriram Finance Ltd (SFL) under Securitization and Reconstruction of Financial Assets and Enforcement of Security Interest Act, 2002 & in exercise of powers conferred under Section 13(2) read with Rule 3 of Security Interest (Enforcement) Rules, 2002 issued Demand Notices on respective dates mentioned herein below under Section 13(2) of SARFAESI Act, 2002 calling upon the following borrowers /guarantors /mortgagors to repay the amount mentioned in the notices together with further interest at the contractual rate on the amount mentioned in the notices and incidental expenses, cost, charges etc until the date of payment within 60 days from the date of receipt of notices.

The notices issued to them on their last known addresses have returned un-served and as such they are hereby informed by way of public notice about the same.

The borrower's attention is invited to provisions of sub-section (8) of section 13 of the Act, in respect of time available, to redeem the secured assets.

Name Of The Borrower(s)/ Co-Borrower(s)	Outstanding Amount	Property Address of Secured Assets
1. M/s Priya Stores Represented by Mr.Poobalan S No.21/19 , Kannapasami Nagar , Puzhal Thiruvallur , Chennai – 600 006 ... (Applicant/Borrower )	Rs. 30,39,527/- (Thirty Lakhs Thirty Nine Thousand Five Hundred and Seventy Two Only ) as on 6th June , 2024	All that piece and parcel Land & Building, bearing Plot No. 97 , comprised in Old No S.No.581/2A , New S.No.. 581/100 measuring with an extent of 1800 Sq.ft. , Situated at Kannapasami Nagar 6th Street Vide Layout Approval LPDM/DTPO.No.11 & 12/71 , Puzhal Village , madhavaram Taluk , Chennai District and bounded on the North by : 30 Feet Road , Kannapasamy Nagar 6th Street, South by : Plot No. 122 in S.No. 581/125, East by : Plot No. 98 in S.No. 581/101, Westby : Plot No. 96 in S.No. 581/99
2. Mr.Poobalan S.No.21/19 , Kannapasami Nagar , Puzhal Thiruvallur , Chennai – 600 006 ... (Co-Borrower/Guarantor)		Measuring : East to west on Northern Side: 30 Feet, East to west on Southern Side: 30 Feet , North to South on the Eastern Side: 60 Feet, North to South on the Western Side: 60 Feet
3. Mrs. Sasikala p No.21/19 , Kannapasami Nagar , Puzhal Thiruvallur , Chennai – 600 006 .... (Co-Borrower/Guarantor)	Loan Amount Rs.30,00,000/-	Situated within the sub-Registration District of REDHILLS and in the Registration District of North Chennai Now Thiruvallur

**NPA DATE- 02-June-24**  
**Date Of Demand Notice: 10-06-2024**

In the circumstances as aforesaid, the notice is hereby given to the above borrowers, co-borrowers and/ or their guarantors (where ever applicable) to pay the outstanding dues as mentioned above along with future interest and applicable charges within 60 days from the date of the publication of this notice failing which further steps will be taken after the expiry of 60 days of the date of this notice against the secured assets including taking possession of the secured assets of the borrowers and the mortgagors under Section 13(4) of Securitization and Re-construction of Financial Assets and Enforcement of Security Interest Act, 2002 and the applicable rules there under.

Please note that under Section 13 (13) of the said Act, no Borrower shall, transfer by way of sale, lease or otherwise any of his secured assets referred to in the notice, without prior written consent of the secured creditor.

Place: Chennai  
Date: 03-07-2024

Sd/- Authorised Officer  
Shriram Finance Ltd

**TVS MOTOR COMPANY LIMITED**  
Registered Office: "Chaitanya", No.12, Khader Nawaz Khan Road, Nungambakkam, Chennai - 600006.  
CIN : L35921TN1992PLC022845 Website : [tvsmotor.com](http://tvsmotor.com)  
E-mail : [contactus@tvsmotor.com](mailto:contactus@tvsmotor.com) Phone : 044 28332115

**Notice of Loss of Share Certificates**

NOTICE is hereby given that the following share certificate(s) issued by the company are stated to have been lost or misplaced or stolen and the registered holders / the legal heirs of the registered holders thereof have applied to the company for issue of duplicate share certificate(s)

Folio No.	Share Cert.Nos.	No. of Shares	Distinctive Nos.	Name of Registered Holder
S7227	2874 14783	500 500	2802461-2802960 238853133-238853632	Sudhir Narayan Thakur Ajit Narayan Thakur Sanjay Narayan Thakur

TV Re. 1 Each Total : 1000 Shares

The public are hereby warned against purchasing or dealing in any way, with the above share certificates. Any person(s) who has / have any claim(s) in respect of the said share certificates should lodge such claim(s) with the company at its registered office at the address given above within 15 days of publication of this notice, after which no claim will be entertained and the company will proceed to issue duplicate share certificates.

Place: Chennai  
Date: 02/07/2024

Sd/-  
For TVS Motor Company Limited  
K. S. Srinivasan (Company Secretary)

**Punjab State Power Corporation Limited**  
Regd. office: PSEB Head Office, The Mall, Patiala-147001  
Corporate Identity Number: U40109PB2010SGC033813  
Website: [www.pspcl.in](http://www.pspcl.in) (Contact no. 96461-17604, 96461-17659)

**Tender Enquiry no.1672/PMC/O&M/PC-2488 Dated: 01-07-2024**

Chief Engineer / O&M (P&P Cell-II), GHTP. LehraMohabbat, invites E-tender for the Procurement of Numerical Relays. Quantity as per NIT.

For detailed NIT & tender Specification please refer to <https://eproc.punjab.gov.in> from 01-07-2024 from 17:00 hrs. onwards.

**Note:-** Corrigendum & addendum, if any will be published online at <https://eproc.punjab.gov.in>

76155/12/3049/2023/35166

GHTP-46/24

By order of the Board  
For Sundaram-Clayton Limited  
P D Dev Kishan  
Company Secretary

Chennai  
2<sup>nd</sup> July 2024

**JANA SMALL FINANCE BANK**  
(A scheduled commercial bank)  
Registered Office: The Fairway, Ground & First Floor, Survey No.10/1, 11/2 & 12/2B, Off Domlur, Koramangla Inner Ring Road, Next to EGL Business Park, Challaghatta, Bangalore-560071. Branch Office: No.259/4/129, Saradha College Road, Opp. to Anna Salai, Alagapuram, Swarnapuri, Salem-636016.

**E-AUCTION NOTICE**

**PUBLIC NOTICE FOR SALE THROUGH E-AUCTION UNDER THE SECURITISATION AND RECONSTRUCTION OF FINANCIAL ASSETS AND ENFORCEMENT OF SECURITY INTEREST ACT (SARFAESI ACT) 2002, READ WITH PROVISIO RULE 8(6) & 9 OF SECURITY INTEREST (ENFORCEMENT) RULES 2002.**

The undersigned as authorised officer of Jana Small Finance Bank Limited has taken possession of the following property in exercise of powers conferred under section 13(4) of the SARFAESI ACT. The Borrower in particular and public at large are informed that online auction (e-auction) of the mortgage properties in the below mentioned account for realisation of dues of the Bank will be held on "AS IS WHERE IS BASIS" and "AS IS WHAT IS BASIS" on the date as prescribed as here under.

Sr. No.	Loan Account Number	Name of Original Borrower/ Co-Borrower/ Guarantor	Date of 13-2 Notice	Date of Possession	Present Outstanding balance as on 02.07.2024	Date & Time of inspection of the property	Reserve Price in INR	Earnest Money Deposit (EMD) in INR	Date and Time of E-Auction	Last date TIME & Place for submission of Bid
1	46038640000957 46039660000051 46039660001203 & 4603020000709303	1) M/s. Govindaraj Silver Works, Rep. by its Prop Mr. Govindharaj Periyagounder, 2) Mr. Govindharaj Periyagounder, 3) Mrs. Ayyammal Govindharaj, 4) Mr. Karuppagounder, Periyagounder, 5) Mr. Sundharraj Periyagounder	17-02-2023	10-05-2024	Rs.1,23,21,570.90 (Rupees One Crore Twenty Three Lakh Twenty One Thousand Five Hundred Seventy and Ninety Paise Only)	24.07.2024 09.30 AM to 05.00 PM	Rs.1,28,48,000/- (Rupees One Crore Twenty Eight Lakh Forty Eight Thousand Only)	Rs.12,84,800/- (Rupees Twelve Lakh Eighty Four Thousand Eight Hundred Only)	05.08.2024 Time: 10.00 AM to 05.00 PM	03.08.2024, Till 05.00 PM Jana Small Finance Bank Ltd., No.259/4/129, Saradha College Road, Opp. to Anna Salai, Alagapuram, Swarnapuri, Salem-636016

**Description of the Property:** Showing Survey No./ City Survey No., Village, Tehsil, Taluk, Sub District, District and State: **1st Schedule:** Salem West RD, Suramangalam Sub RD, Salem Corporation, Alagapuram Village, Survey No.38/15 Punjai acres 0.20cents Asst Rs.0.55 as per present New Survey No.38/15. **2nd Schedule - 1st Item:** Salem West RD, Suramangalam Sub RD, Salem Corporation, Alagapuram Village, Patla No.1912, Old Survey No.38/15 as per present Salem Corporation Town Survey Ward D, Block 10, TS No.6/25 related land. **2nd Schedule - 2nd Item:** Salem West RD, Suramangalam Sub RD, Salem Corporation, Alagapuram Village, Patla No.1912, Old Survey No.38/15 as per present Salem Corporation Town Survey Ward D, Block 10, TS No.6/25 related land. **2nd Schedule - 3rd Item:** Salem West RD, Suramangalam Sub RD, Salem Corporation, Alagapuram Village, Patla No.1912, Old Survey No.38/15 as per present Salem Corporation Town Survey Ward D, Block 10, TS No.6/25 related land. **Boundaries 1st Schedule:** On the West of Ramamoorthy land, On the North of Palanisamy land, On the East of Govindaraj and others land, On the South of Govindaraj and others land and 6 feet. wide pathway **Boundaries 2nd Schedule - 1st Item:** On the North of 10 feet wide East-West road, On the South of TS No.6/23 related land belonged to Venkatachalam, On the East of TS No.6/24 related land belonged to Govindaraj, On the West of TS No.5/33 related land belonged to Venkatachalam. **Boundaries 2nd Schedule - 2nd Item:** On the North of TS No.6/28 related land belonged to Palanisamy, On the South of 10 feet wide East-West road, On the East of TS No.6/29, 6/25 related land belonged to Govindaraj and Vasanthi property. **Boundaries 2nd Schedule - 3rd Item:** On the North of 2nd item property and other land of Thayammal @ Kandayee and others, On the South of 1<sup>st</sup> item property, On the East of TS No.6/24 related land belonged to Govindaraj, On the West of East-West road. Measurement (sq.ft./ Sq.yd., etc) 1st schedule: 1740 sq.foot of land, Measurement (sq.ft./ Sq.yd., etc) 2nd schedule - 1st Item: 2769 sq.foot of land. Measurement (sq.ft./ Sq.yd., etc) 2nd schedule - 2nd Item: 1560 sq.foot of land. Measurement (sq.ft./ Sq.yd., etc) 2nd schedule - 3rd Item: 899 sq.foot of land. Nature and Permitted Usage of the Property [a] Nature of the property whether Lease Hold/ Freehold. [b] Usage of property whether agricultural/ residential/ commercial/ mix land use. [a] Free Hold, [b] Residential.

The properties are being held on "AS IS WHERE IS BASIS" and "AS IS WHAT IS BASIS" and the E-Auction will be conducted "On Line". All payments relating to purchase of above said property to be made in favour of Jana Small Finance Bank. The auction will be conducted through the Bank's approved service provider M/s. 4 Closure at the web portal <https://bankauctions.in> & [www.foreclosureindia.com](http://www.foreclosureindia.com). For more information and For details, help, procedure and online training on e-auction, prospective bidders may contact M/s. 4 Closure; Contact Mr. M Dinesh Contact Number: 8142000735. Email id: [info@bankauctions.in](mailto:info@bankauctions.in); [dinesh@bankauctions.in](mailto:dinesh@bankauctions.in). For further details on terms and conditions to take part in e-auction proceedings and any for any query relating to property please contact Jana Small Finance Bank Authorized officers Mr. Durai Murugan (Mob. No.9841638849), email: [durai.murugan@janabank.com](mailto:durai.murugan@janabank.com), Mr. Ranjan Naik (Mob. No.9590858249), email: [ranjan.naik@janabank.com](mailto:ranjan.naik@janabank.com). To the best of knowledge and information of the Authorised Officer, there are no encumbrances on the properties. However the intending bidders should make their own independent inquiries regarding the encumbrances, title of property put on prior to submitting their bid. No conditional bid will be accepted. This is also a notice to the above named Borrowers/ Guarantor/s/ Mortgagees about e-auction scheduled for the mortgaged properties. The Borrower/ Guarantor/ Mortgagee are hereby notified to pay the sum as mentioned above along upto date interest and ancillary expenses before the date of auction, failing which the property will be sold and balance dues if any will be recovered with interest and cost.

Date: 03.07.2024, Place: Salem

Sd/- Authorized Officer, Jana Small Finance Bank Limited



